

பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள் நலன் விரும்பிகள்.

யா/புற்றளை மகாவித்தியாலயம் கடந்த பல தசாப்தங்களாக தங்களின் உணர்வுபூர்வமான செயற்பாடுகளினாலும் அனுசரணையினாலும் தனது தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைப் பேணி வருவதில் பெருமகிழ்வடைகிறது. இப்பாடசாலை 2016ஆம் ஆண்டு தனது [#நூற்றாண்டு](#) விழாவைக் கொண்டாடவுள்ளது. இந்நிலையில் கல்வி, பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாக சில தேவகைளை நிறைவு செய்வதற்கு தங்களது உதவிக்கரங்களை நாடி நிற்கிறது. இவ்வகையில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் தங்களால் நிறைவு செய்யக்கூடிய விடயங்களை தங்கள் இயலுமையை எனது கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கும் என்பதை தங்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

1. கணனி அறைத் தொகுதியில் கணனிகளின் எண்ணிக்கை மேலும் பதினைந்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்.
2. கணனி அறையின் செயற்பாடுகளுக்கு வளவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கலுக்கு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
3. கணனிகளில் ஏற்படும் பிழைகளைத் திருத்தம் செய்வதற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பராமரிப்பு செய்வதற்கும் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கப்படல் வேண்டும்.
4. பாடசாலையின் சகல செயற்பாடுகளையும் கணனிமயப்படுத்துவதற்கும் இணையத்தள வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உரிய நிதி வசதிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
5. ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு வளவாளர் ஒருவர் நியமிக்கப்படவும் அதற்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நிதி ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.
6. பாடசாலையின் எல்லா மட்டங்களிலும் காணப்படும் மெல்லக் கற்போரின் தேவகைள் கவனத்திற்கொள்ளப்பட்டு பாடசாலையில் எழுத வாசிக்க முடியாத தன்மை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
7. நூலகம் நவீனமயப்படுத்தப்படுவதுடன் காலத்திற்கு காலம் தளபாடங்கள், நூல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும்.

8. மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு நிதியங்கள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.
9. இல்ல விளையாட்டுப் போட்டிகள்^{aa} பரிசளிப்பு விழாக்கள் சிறப்புற நடைபெறுவதற்கு நிதி வளம் அதிகரிக்கப்படல் வேண்டும்.
10. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக சிறுவர் முற்றம்^{aa} சிறுவர் பூங்கா அமைக்கப்படல் வேண்டும்.
11. பாடசாலையில் மின்னிணைப்பு வேலைகள்^{aa} நீர் விநியோக நடவடிக்கைகள் செம்மையாக நடைபெற நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
12. மாணவர்கள்^{aa} ஆசிரியர்களுக்கான துவிச்சக்கர வண்டித் தரிப்பிடம் அமைக்கப்படல் வேண்டும்.

பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான தேவைகள்

1. வரலாற்றைப் பிரதிபலிக்கும் நூற்றாண்டு மலர் வெளியிடப்படுதல் வேண்டும்.
2. நூற்றாண்டு நினைவுகள் பதியப்படுதல் வேண்டும்.
3. பாடசாலையின் ஆரம்பகர்த்தாவின் நினைவுருவம் அமைக்கப்படல் வேண்டும்.
4. பாடசாலைக்கு சேவையாற்றியோர் கௌரவிக்கப்படுதல் வேண்டும்.
5. விழா ஒழுங்குபடுத்தப்பட்டு விருந்தினர்கள் உபசரிக்கப்படல் வேண்டும்.

பிற தேவைகள்

1. பாடசாலையின் சுற்றுமதில்கள் சீர்செய்யப்பட வேண்டும்
2. ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளில் படங்கள் வரையப்பட்டு கவின்நிலை உருவாக்கப்படுதல் வேண்டும்.
3. பாடசாலையின் பழைய வாயில்கள் நவீன முறைக்கேற்ப மாற்றியடைக்கப்படுதல் வேண்டும்.
4. பாடசாலையின் கட்டடப் பகுதிகள் அனைத்திற்கும் வர்ணம் பூசப்பட்டு புதுமையும் மகிழ்வும் கொண்ட கற்றல் சூழல் உருவாக்கப்படல் வேண்டும்.
5. சுத்தம், சுகாதாரம் பேணப்படுவதற்கும் 5^ஆ முறையில் நிர்வாக ஒழுங்குகள் மேற்கொள்வதற்கும் நிதிச் செலவுகள் ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.

நன்றி

-அதிபர்